இதுபற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் என்பதை மாண்புமிகு உறுப்பினருக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 609, திருமதி ரமணி நல்லதம்பி. மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர்.

609. ராதாபுரம் தொகுதியில் புதிய தொழிற்சாலை துவங்குதல்

**61—திருமதி ரமணி நல்லதம்பி :

மாண்புமிகு ஊரகத்தொழில் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம், ராதாபுரம் தொகுதி தொழில் ரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால், புதிய திட்டங்கள் உருவாக்க அரசோ, தனியாரோ முன்வந்துள்ளார்களா ?

(ஆ) இல்லையெனில், அரசே முன்வந்து தொழிற்சாலைகள் தொடங்க ஆவன செய்யுமா ?

மாண்புமிகு திரு. எஸ். நாகூர் மீரான் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் தனியார் தொழில் முனைவோர்கள் ஏற்கெனவே தொழில் துவங்கியுள்ளனர்.

(ஆ) இப்பகுதியில் அரசு தொழிற்சாலைகள் தொடங்கும் திட்டம் தற்போது ஏதுமில்லை.

திருமதி ரமணி நல்லதம்பி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ராதாபுரம் தொகுதி, 1989-இலே, 'இண்டஸ்ட்ரியலி பேக்வர்டு' என்று அறிவிக்கப்பட்ட போதிலுங்கூட, அதற்குப் பிறகு எந்த ஒரு பெரிய தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. தொழில் முனைவோர்கள் தொடங்க முன்வருவார்களேயானால், அவர்களுக்கு நிறைய சலுகைகள் எல்லாம் அறிவிக்கப்பட்டிருந்துங்கூட, யாரும் முன்வரவில்லை என்பதிலிருந்து, அது மிகவும் பின்தங்கிய பகுதி ; அப்படிப்பட்ட முனைவோர் அங்கே இல்லை என்பது தெரியவருகிறது. ஆகவே, அப்பகுதியிலே அதிகமாகக் கிடைக்கிற மீன் அல்லது கால்நடைச் செல்வங்களைப் பயன்படுத்தி, ஆயத்த உணவு தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை அங்கே கொண்டுவர அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். நாகூர் மீரான் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ராதாபுரம் தொகுதியில் தொழில் முனைவோர், பின்தங்கிய பகுதியாக இருந்தும் வரவில்லை என்று

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்கள். நிரந்தரத் தொழிலகங்கள் பதிவு செய்யப்பட்டவை 130 என்ற எண்ணிக்கையில் தற்போது உள்ளது. புதிதாகத் தொழில் துவங்க தற்காலிகச் சான்றிதழ் வாங்கப்பட்டதன் எண்ணிக்கை 169-ஆக உள்ளதால் பலர் தற்போது முனவந்துள்ளார்கள். மாண்புமிகு உறுப்பினர்கள் இதுபோன்ற தனியார் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பார்களேயானால், அரசு அதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி ரமணி நல்ல தம்பி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய தொகுதியில் 7 கடலோர கிராமங்கள் இருக்கின்றன. அங்கே கடல் மீன்கள் எல்லாம் கேரளாவிற்குச் செல்கின்றன. அந்தமாதிரி கால்நடைகள்—நிறைய ஆடு, மாடுகள் எல்லாம் மேலப்பாளையம் சந்தையிலேயிருந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் ஒரு தொழிற்சாலையை நாம் துவக்குவோமேயானால், நிறைந்த லாபம் நமக்குக் கிடைக்கும் ; அப்பகுதியிலே வாழ்கிறவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் ; அந்நியச் செலாவணியும் நமக்குக் கிடைக்கும். ஆகவே, அரசும் தனியாரும் சேர்ந்து ஒரு ஜாயின்ட் செக்டார் இண்டஸ்ட்ரியாவது கொண்டுவர—மீனுக்கோ, கால்நடைச் செல்வத்திற்கோ கொண்டுவர, அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-35

மாண்புமிகு திரு. எஸ். நாகூர் மீரான் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நானும் அதைத்தான் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்தேன். தனியார் தொழில் முனைவோர்கள் அதேபோன்று முன்வருவார்களேயானால் அரசு அவர்களுக்கு உரிய ஊக்கம் அளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் வினா எண், 599, டாக்டர் மு. அம்மமுத்து பிள்ளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்.

**கன்னியாகுமரி கூட்டுறவு நூற்பாலையை விரிவுபடுத்துதல்.**

*3119 டாக்டர் மு. அம்ம முத்து பிள்ளை : மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) கன்னியாகுமரி தொகுதியில் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கன்னியா கூட்டுறவு நூற்பாலையை விரிவுபடுத்த அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா ?